[1979 ஏப்ரல் 26

தேவாரத்திலிருந்து கேரளாவை இணைக்கும் சாலைத்திட்டம்.

* வினா எண். 837—திரு. பி. ராமதாஸ் : மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :—

(அ) தேவாரத்திலிருந்து - கேரளாவை இணைக்கும் சாகலூத்துமெட்டு சாலைத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், அதை துரிதப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை யாது?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன் : (அ) இல்லை.

(ஆ) இக்கேள்விக்கு இடமில்லை. எனினும், இப்பணி மாநில தொடர்பு மற்றும் பொருளாதார முதன்மைப் பணித் திட்டத்தில் ஆறாவது அய்ந்தாவது திட்டத்தின்கீழ் (1978-83) மாநில திட்டக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாகர்மேடு அருகே தடுப்பணை.

* வினா எண். 838—திரு. பொ. முனுசாமி : மாண்புமிகு வேளாண்மை பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :—

(அ) வடஆற்காடு மாவட்டம் வந்தவாசி தொகுதியில் நாகர்மேடு என்னுமிடத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் உத்தேசம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில் எப்போது பணி மேற்கொள்ளப்பெறும்?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : (அ) ஆம்.

(ஆ) இத்திட்டத்திற்கான மதிப்பீடு தல அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திரு. பொ. முனுசாமி : தலைவர் அவர்களே, வட ஆற்காடு மாவட்டத்தில், வந்தவாசி தொகுதியில், நாகர்மேடு என்னுமிடத்தில் தடுப்பு அணை கட்டினால், அங்குள்ள விவசாயிகள் பயனடைவார்கள். அதனால், உடனடியாக அந்த அணையைக் கட்டுவதற்கு அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவர் அவர்களே, விவசாயிகளுடைய நன்மையைக் கருதித்தான். சீக்கிரமாக நடைபெறுவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1979 ஏப்ரல் 26]

திரு. பொ. முனுசாமி : தலைவர் அவர்களே, அதைக் கட்டுவதற்கு எந்த அளவுக்குப் பணம் ஒதுக்கீடு செய்வார்கள்? அது எப்போது கட்டப்படும் என்பதை அறிய விரும்புகிறேன்?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவர் அவர்களே, இப்போதுதான் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. மதிப்பீடு முடிந்தவுடன் உடனடியாக அதற்கு எவ்வளவு தொகை செலவாகும் என்பதையெல்லாம் விவரமாகச் சொல்ல முடியும்.

கிருதுமால் நதித் திட்டம்.

*வினா எண். 839 திரு. ஆர். சி. சுப்பிரமணியம் : மாண்புமிகு வேளாண்மை பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

வைகை திட்டத்தில் விரகனூர் ரெகுலேட்டரிலிருந்து பிரிந்து செல்லும் கிருதுமால் நதித்திட்டத்தை முதுகுளத்தூர், கடலாடி தொகுதிகள் பயன்பெறும் வகையில் விஸ்தரிக்கும் உத்தேசம் உண்டா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: இல்லை. ஆனால், வைகையாற்றின் வெள்ள உபரிநீரை கிருதுமால் ஆற்றுப் படுகைக்கு திருப்பிவிட விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறிந்தால் இது தனியொரு திட்டமாக மேற்கொள்ளப்படும்.

திரு. டி. இராமசாமி : பேரவைத் தலைவர் அவர்களே, வைகை சீரமைப்புத் திட்டம் எப்போது முடிவடையும் என்று அறிய விரும்புகிறேன்?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவர் அவர்களே, பெரியார்-வைகை சீரமைப்புத் திட்டம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 41 கோடி ரூபாய் இதற்கு செலவழிக்கப்பட்டு, கடந்த 2, 3 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் அது முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. சோ. பாலகிருஷ்ணன் : பெருமதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, வைகையிலிருந்து வருகின்ற வெள்ளத்தை முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்குத் திருப்பி விடுவதற்காக, பார்த்திபனூர் ரெகுலேட்டரிலிருந்து பரலை ஆற்றுக்கும், வீரகனூர் ரெகுலேட்டரிலிருந்து கிருதமால் நதிக்கும் திட்டங்கள் போடுவதாக அமைச்சர் அவர்கள் விவசாய மானியத்தின்போது